

## எம்பீஎஸ்எல் இன்சுரன்ஸ் கம்பனி லிமிட்டட்- 2017

எம்பீஎஸ்எல் இன்சுரன்ஸ் கம்பனி லிமிட்டட் கம்பனியின் (“கம்பனி”) 2017 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்றுக்கள் மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்றுக்கள், உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்றுக்கள் மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2017 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய கம்பனியின் ஆண்டறிக்கையுடன் சேர்த்துப் பிரசுரிக்கப்பட வேண்டுமென நான் கருதும் மீளாய்வாண்டிற்கான கம்பனியின் செயலாற்றல் தொடர்பான எனது அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

### 1.2 நிதிக்கூற்றுக்களுக்கான சபையின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென சபை நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு பணிப்பாளர் சபை (“சபை”) பொறுப்பாக உள்ளது.

### 1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந்நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வின் நான் மேற்கொண்டேன். ஒழுக்கநெறி வேண்டுகளுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் கம்பனியின் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல. சபையினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் சபையினால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது.

எனது முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

## 2. நிதிக்கூற்றுக்கள்

### 2.1 அபிப்பிராயம்

கம்பனியின் 2017 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

#### விடயங்கள் மீதான அழுத்தம்

எனது அபிப்பிராயத்தினை முனைப்பழி செய்யாது, நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பில் தொடர்ந்து செல்லும் எண்ணக்கரு தொடர்பான நிதிக்கூற்றுக்களின் 33 ஆம் குறிப்பிற்கு எனது கவனத்தை செலுத்துகின்றேன்.

#### 2.1.1 ஏனைய சட்டரீதியான மற்றும் பிரமாணரீதியான தேவைப்பாடுகள் மீதான அறிக்கை

2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிகள் அதிகாரச்சட்டத்தின் 163(2) ஆம் பிரிவின் மூலம் வேண்டப்பட்டவாறு, நான் பின்வருமாறு குறிப்பிடுகின்றேன்.

(அ) அபிப்பிராயத்திற்கான அடிப்படையும் கணக்காய்வின் நோக்கெல்லையும் வரையறைகளும் மேற்குறிப்பிடப்பட்டவாறு உள்ளன.

(ஆ) நான் அபிப்பிராயப்படுவதாவது,

- கணக்காய்விற்கு அவசியமான சகல தகவல்களையும் விளக்கங்களையும் நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என்பதுடன் இதுவரையான எனது பரீட்சிப்பின் மூலம் தென்படுகின்றவாறு முறையான கணக்கீட்டுப் பதிவேடுகள் கம்பனியால் வைத்திருக்கப்படுகின்றன என்பதும்,
- 2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிகள் அதிகாரச்சட்டத்தின் 151 பிரிவின் தேவைப்பாடுகளுடன் கம்பனி நிதிக்கூற்றுக்கள் இணங்குகின்றன என்பதும் ஆகும்.
- 2011 இன் 03 ஆம் இலக்க காப்புறுதி தொழிற்சூழையின் பிரமாணங்கள் அதிகாரச்சட்டத்தின் (திருத்தப்பட்டது) 53 ஆம் பிரிவின் பிரகாரம், கம்பனியினால் மேற்கொள்ளப்படுகின்ற நீண்டகால காப்புறுதி வியாபாரம் மற்றும் பொது காப்புறுதி வியாபாரம் என்பவற்றை இரண்டு தனியான கம்பனிகளுக்கு பிரித்திருக்கவில்லை.
- 2000 இன் 43 ஆம் இலக்க காப்புறுதி தொழிற்சூழையின் பிரமாணங்கள் அதிகாரச்சட்டத்தின் 47(2) ஆம் பிரிவினால் வேண்டப்பட்டவாறு, எனது பரீட்சிப்பிலிருந்து தென்படுவதாவது, இலங்கை காப்புறுதி சபையினால் வழங்கப்பட்ட விதிகளினால் வேண்டப்பட்ட வகையில் கம்பனியின் கணக்கீட்டு பதிவுகள் பேணப்பட்டிருந்தமையினால், கம்பனியின் நிதி நிலைமை உண்மையானதும் நியாயமானதுமான தன்மையினை சுட்டிக்காட்டுகின்றது.

எவ்வாறாயினும், நிதிக்கூற்றுக்களுக்கான 33 ஆம் குறிப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளவாறு, மூலதன போதுமை விகிதம் மற்றும் மொத்த மூலதனக் கிடைப்பனவிற்காக 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதி தொழிற்சூழையின் பிரமாணங்கள் அதிகாரச்சட்டத்தினால் வேண்டப்படும் அதிஇழிந்த தேவைப்பாட்டு தொகுப்பினை (Thresholds Set) ஆயுளற்ற (Non-life) வியாபாரம் பூர்த்தி செய்திருக்கவில்லை. மொத்த மூலதனக் கிடைப்பனவிற்காக வேண்டப்படும் அதிஇழிந்த தேவைப்பாட்டு தொகுப்பு ஆயுள் வியாபாரங்களின் போது “கடன்கொடுத்து தீர்க்கும் எல்லை (இடர் அடிப்படையிலான மூலதனம்) விதிகள் 2015” பூர்த்திசெய்திருக்கவில்லை.

## 2.2 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

கணக்காய்வில் பின்வரும் இணங்காமைச் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன.

### சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடனான தொடர்பு

### இணங்காமை

- (அ) 2006 இன் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி அதிகாரச்சட்டத்தின் 163 ஆம் பிரிவுடன் வாசிக்கப்படும் 2009 இன் 09 ஆம் இலக்க தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி அதிகாரச்சட்டத்தின் 08 ஆம் பிரிவு காப்பு (Salvage) வருமானம் மீதான என்பீர் ரூபா 9,349,718 கம்பனியினால் செலுத்தப்பட்டிருக்காததுடன் நிலுவையாகவுள்ள வரி மற்றும் அபராதம் முறையே ரூபா 93,498 மற்றும் ரூபா 46,749 ஆகக் காணப்பட்டது.
- (ஆ) 2011 இன் 03 ஆம் இலக்க காப்புறுதி தொழிற்சாலைகளின் பிரமாணங்கள் அதிகாரச்சட்டத்தின் (திருத்தப்பட்டது) 53 ஆம் பந்தி ஆயுள் மற்றும் ஆயுளற்ற காப்புறுதி வியாபாரங்கள் பிரிக்கப்படவேண்டியது பிரித்தல் செயன்முறையின் விளைவொன்றாக ஆயுள் காப்புறுதிக்கு புதிய வியாபார அனுமதிப்பத்திரமொன்றை கம்பனி பெற்றுக்கொள்ளல் வேண்டும். எவ்வாறாயினும், அறிக்கை திகதி வரையிலும் கூட கம்பனியினால் புதிய அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
- (இ) 2000 இன் 43 ஆம் இலக்க கைத்தொழிற்சாலைகளின் 53 ஆம் பிரிவு மற்றும் 2014 பெப்ரவரி 06 இன் 1848/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி ஆயுள் காப்புறுதி வியாபாரம் அதிஇழிந்த மூலதன தேவைப்பாடுகளினை திருப்திசெய்திருக்கவில்லை.

## 3. நிதிசார் மீளாய்வு

### 3.1 நிதிசார் விளைவு

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், 2017 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான கம்பனியின் தொழிற்பாடுகளினை முன்னைய ஆண்டிற்கான ரூபா 220,524,000 வரிக்கு முன்னரான தேறிய நட்டத்துடன் ஒப்பிடுகையில் ரூபா 46,436,000 வரிக்கு முன்னரான தேறிய நட்டமொன்றை விளைவித்திருந்தது. ஆகையினால், வரிக்கு முன்னரான தேறிய நட்டம் ரூபா 174,088,000 இனால் குறைவடைந்திருந்தது.

## 4. செயற்பாட்டு மீளாய்வு

### 4.1 செயலாற்றல்

#### 4.1.1 திட்டமிடல்

செயல்நடவடிக்கைத் திட்டம், கூட்டிணைந்த திட்டம், பெறுகைத் திட்டம், வருடாந்த பாதீடு மற்றும் உள்ளகக் கணக்காய்வு திட்டம் என்பன தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு நிதியாண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர் பணிப்பாளர் சபையிடமிருந்து அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும். எவ்வாறாயினும், 2016 ஒக்தோபர் 04 இல் இலிருந்து வியாபார அனுமதி

இடைநீக்கப்பட்டுக் காணப்பட்டதிலிருந்து 2017 ஆம் ஆண்டுடன் தொடர்புடைய மேற்குறித்த ஆவணங்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

## 5. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

### 5.1 கணக்காய்வுக் குழு

2003 யூன் 02 ஆந் திகதிய பிஈஊ 12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் கீழ் விநியோகிக்கப்பட்ட நல்லாளுகைக்கான பொது முயற்சிகள் வழிகாட்டல் மீதான கைநூலின் 7.4.1 ஆம் பந்தியின் பிரகாரம், ஆகக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையேனும் தொடர்ச்சியாக கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு கூட்டங்கள் நடாத்தப்பட வேண்டும் என வேண்டப்படுகின்றது. எவ்வாறாயினும், கம்பனி மீளாய்வாண்டின் போது ஒரு கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு கூட்டமொன்றையேனும் நடாத்தியிருக்கவில்லை.

### 5.2 முதலீட்டுக் குழு

கம்பனி முறையாக நியமிக்கப்பட்ட முதலீட்டுக் குழுவொன்றைக் கொண்டிருக்கவில்லை. நாளாந்த முதலீட்டுத் தீர்மானங்கள் பிரதம நிதி உத்தியோகத்தர் மற்றும் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தரினால் மேற்கொள்ளப்பட்டன. எவ்வாறாயினும், அனைத்து முக்கியத்துவம்வாய்ந்த முதலீட்டுத் தீர்மானங்கள் பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்துடன் மேற்கொள்ளப்பட்டன.

## 6. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

கம்பனியின் முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளில் அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் காலத்திற்குக் காலம் கம்பனியின் தலைவரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டுப் பரப்புக்கள் தொடர்பில் விசேட கவனம் தேவைப்படுகின்றது.

### கட்டுப்பாட்டுப் பரப்பு

ஐரீ கட்டுப்பாடு

### அவதானிக்கப்பட்ட பலவீனங்கள்

ஐரீ முறைமைமீது முறையான கட்டுப்பாடொன்று அமல்படுத்தப்பட்டிருக்கவில்லை. அத்துடன் ஐரீ துறையுடன் தொடர்புடைய உள்ளகக் கணக்காய்வு நடாத்தப்பட்டிருக்கவில்லை.